


# 儿童圣经故事 (供阅读并着色)

## 第十四课 耶稣传道

免费读物  
欢迎取阅





yē sū chuan dào

# 耶稣传道

mǎ tài fú yīn

马太福音5：1-11

yē sū lái wèi yào xuān jiǎng zhēn dào jí jiào dǎo bìng zhěng jiù wǒ men yē sū chēng tā zì jǐ wèi zhēn dào  
耶稣来为要宣讲真道及教导并拯救我们。耶稣称祂自己为「真道」，  
yì sī shì shàngdì de huà yǔ shèng jīng shì shàngdì qī shì de huà yǔ tā zhǔ yào shì shuō yē sū zuò wǒ men  
意思是上帝的话语。圣经是上帝启示的话语，它主要是说耶稣作我们  
jiù zhǔ zhěng jiù wǒ men tuō lí zuì è tā bèi dīng sǐ zài shí zì jià shàng yòu cóng sǐ lǐ fù huó  
救主，拯救我们脱离罪恶。祂被钉死在十字架上，又从死里复活、  
shēng tiān yǒu yì tiān yē sū huì hū zhào suǒ yǒu méng fú xìn kào tā de rén dài tā men huí tiān jiā yē sū  
升天，有一天耶稣会呼召所有蒙福信靠祂的人，带他们回天家。耶稣  
zhù fú wǒ men jiù shì shǐ wǒ men dé jiàn tā de xiào liǎn yē sū céng jīng bǎ hái zǐ men bào zuò zài tā de  
祝福我们，就是使我们得见祂的笑脸。耶稣曾经把孩子们抱坐在祂的  
xī shàng shǒu àn zài tā men de tóu shàng zhù fú tā men yē sū jí zhe tā de zhēn dào zhù fú wǒ men  
膝上，手按在他们的头上祝福他们。耶稣借着祂的真道祝福我们。

Dǎo wén

## 祷文

zhǔ a qiú nǐ shǐ wǒ néng yòng wǒ de kǒu wèi nǐ xuān jiǎng shǐ wǒ néng yòng wǒ de tóu nǎo sī xiǎng nǐ de huà yǔ  
主啊！求你使我能用我的口为你宣讲，使我能用我的头脑思想你的话语，  
rang wǒ néng quán xīn shǔ yú nǐ āmen  
让我能全心属于你。阿们！

Bèi sòng jīng jié


## 背诵经节

chū yú shàngdì de bì tīng shàngdì de huà

「出于上帝的，必听上帝的话。」


yue hàn fú yīn

约翰福音8:47



tiān é shì shì jiè shàng zuì měi lì de niǎo zhī yī tā yóu yǒng shí jiù xiàng jūn wáng huò wáng hòu tā de  
天鹅是世界上最美丽的鸟之一。它游泳时就像君王或王后。它的  
míng shēng gāo kēng liáo liàng cóng hěn yuǎn dōu néng tīng jiàn  
鸣声高吭嘹亮，从很远都能听见。

yē sū xuān jiǎng de dào lǐ xióng hún yǒu lì quán shì jiè dōu néng tīng jiàn  
耶稣宣讲的道理雄浑有力，全世界都能听见。



yē sū kàn jiàn zhè xǔ duō de rén jiù shàng le shān jì yǐ zuò xià  
耶稣看见这许多的人，就上了山，既已坐下，  
mén tú dào tā gēn qián lái tā jiù kāi kǒu jiào xùn tā men shuō xū  
门徒到他跟前来。他就开口教训他们说，虚  
xīn de rén yǒu fú le yīn wèi tiān guó shì tā men de āi tòng de  
心的人有福了，因为天国是他们的。哀恸的  
rén yǒu fú le yīn wèi tā men bì dé ān wèi wēn róu de rén yǒu  
人有福了，因为他们必得安慰。温柔的人有  
fú le yīn wèi tā men bì chéng shòu de tǔ jī kě mù yì de rén  
福了，因为他们必承受地土。饥渴慕义的人  
yǒu fú le yīn wèi tā men bì dé bǎo zú lián xù rén de rén yǒu  
有福了，因为他们必得饱足。怜恤人的人有  
fú le yīn wèi tā men bì méng lián xù gīng xīn de rén yǒu fú le  
福了，因为他们必蒙怜恤。清心的人有福了，  
yīn wèi tā men bì dé jiàn shàng dì shǐ rén hé mù de rén yǒu fú le  
因为他们必得见上帝。使人和睦的人有福了，  
yīn wèi tā men bì chéng wéi shàng dì de ér zǐ wéi yì shòu bī pò de  
因为他们必称为上帝的儿子。为义受逼迫的  
rén yǒu fú le yīn wèi tiān guó shì tā men de rén ruò yīn wǒ rǔ  
人有福了，因为天国是他们的。人若因我辱  
mà nǐ men bī pò nǐ men niē zào gè yàng huài huà huī bàng nǐ men  
骂你们、逼迫你们、捏造各样坏话毁谤你们，  
nǐ men jiù yǒu fú le  
你们就有福了。

mǎ tài fú yīn

马太福音 5:1-11